



## TAMIL NADU OPEN UNIVERSITY

Chennai – 15

### SPOT ASSIGNMENT - 1

Programme Code No	: 224
Programme Name	: B.Com (BANK MANAGEMENT ) PRINCIPLES OF ACCOUNTING (BBM-11) –FIRST YEAR
Course Code & Name	: BBM-11
Batch	: CY 2019
No.of Assignment	: One Assignment for Each 2 Credits
Maximum Marks	: 100
Weightage	: 25%

### Part – A (4 x 10 = 40 Marks)

Answer the following in 200 words each. Each question carries 10 marks

1. Explain various accounting concepts.

பல்வேறுபட்ட கணக்கியல் கருத்துக்கள் பற்றி விவரிக்கவும்.

2. What is single entry stem? What are its de-merits?

ஒற்றைப் பதிவு முறை என்றால் என்ன? அதன் தீமைகள் யாவை?

3. Define the term depreciation. Explain its causes.

தேய்மானம் என்றால் என்ன? காரணங்களை விளக்குக.

4. Calculate the claim for the loss of stock from the given information.

Rs.

Opening stock 66,850

Purchases till fire accident 1,84,500

Sales till fire accident 2,80,000

Average rate of gross profit on sales 20%. Goods saved was Rs. 8,200.

கீழே கொடுக்கப்பட்ட விவரங்களில் இருந்து தீக்காப்பீடு கூற்று கணக்கிடவும்.

தொடக்க சரக்கிருப்பு ரூ. 66,850.

கொள்முதல் தீ நஷ்டம் வரை ரூ. 1,84,500.

விற்பனை தீ நஷ்டம் வரை ரூ. 2,80,000.

விற்பனையில் சராசரி மொத்த லாபம் 20%.

காப்பற்றப்பட்ட ச ரக்கு ரூ. 8,200.

### **Part – B (2 x 30 = 60 Marks)**

**Answer any two of the questions given below in 1000 words each.**

4. Distinguish between capital expenditure and revenue expenditure.

மூலதனச் செலவினத்திற்கும், வருவாயினச் செலவினத்திற்கும் உள்ள வேறுபாடுகளை விவரிக்கவும்.

5. Distinguish between net - worth method and conversion method.

நிகர மதிப்பு முறைக்கும், மாற்றம் முறைக்கும், ஒற்றைப்பதிவு முறையின் படி உள்ள வித்தியாசங்கள் யாவை?

6. On 1st January 2012 machinery was purchased by X for Rs. 50,000. On 1st July, 2013, additions were made to the extent of Rs. 10,000. On 1st April

2014, further additions were made to the extent of Rs. 6,400. On 30th June, 2015, machinery, original value of which was Rs. 8,000 on 1st January 2015, was sold for Rs. 6,000. Depreciation is charged @ 10% per annum on original cost. Show machinery account for the years from 2012 to 2015 in the books of X. X closes his books on 31st December.

2012 ஜனவரி 1-ல் ஈ என்பவர் ரூ. 50,000 -க்கு ஒரு எந்திரம் வாங்கினார். 2013, ஜூலை 1-ல் கூடுதலாக ரூ. 10,000-க்கு ஒரு இயந்திரம் வாங்கினார். 2014, ஏப்ரல் 1-ல் மேலும் கூடுதலாக ரூ. 6,400க்கு எந்திரம் வாங்கிச் சேர்த்தார். 2012 ஜனவரி 1-ல் அசல் மதிப்பு ரூ. 8,000-மாக இருந்த எந்திரத்தை 2015 ஜூன் 30-ல் ரூ.6,000-க்கு விற்றார். தேய்மானத்திற்கு ஆண்டொன்றுக்கு அசல் அடக்க விலையில் 10 சதவீதம் நீக்கப்படுகிறது.

X-ன் ஏடுகளில் 2012 முதல் 2015 வரையுள்ள

ஆண்டுகளில் எந்திர கணக்கை காட்டுக. X தனது கணக்கை டிசம்பர் 31-ம் தேதி முடித்து வருகிறார்.

---



# TAMIL NADU OPEN UNIVERSITY

Chennai – 15

## SPOT ASSIGNMENT - 1

Programme Code No	: 224
Programme Name	: B.Com (BANK MANAGEMENT ) BUSINESS AND CORPORATE LAWS (BBM-12) –FIRST YEAR
Course Code & Name	: BBM-12
Batch	: CY 2019
No.of Assignment	: One Assignment for Each 2 Credits
Maximum Marks	: 100
Weightage	: 25%

### Part – A (4 x 10 = 40 Marks)

Answer the following in 200 words each. Each question carries 10 marks

1. Explain the characteristics of a company.

நிறுவனத்தின் இயல்புகளை விளக்குக.

2. What is Agenda? Explain the method of preparing it.

நிகழ்வு **நிறம்** என்பது யாது? அது தயாரிக்கப்படும் விதங்களை பற்றி விவரி.

3. Discuss the duties of a buyer under Sale of Goods Act.

சரக்கு விற்பனைச் சட்டத்தின் படி வாங்குபவரின் கடமைகளைக் கூறுக.

4. Differentiate a void contract from a voidable contract.

தவிர்க்கக் கூடிய ஒப்பந்தத்தையும், செல்லாத ஒப்பந்தத்தையும் வேறுபடுத்துக

**Part – B (2 x 30 = 60 Marks)**

**Answer any two of the questions given below in 1000 words each.**

5. Distinguish between Sale and Agreement to sell.

விற்பனை, உடன்படிக்கை விற்பனையிலிருந்து எங்ஙனம் வேறுபடுகிறது?

6. Discuss the features of the Indian Contract Act 1872.

இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872ன் சிறப்பியல்புகளை கூறுக.

7. State the rights, duties and responsibilities of an agent.

முகவரின் கடமைகள், உரிமைகள், பொறுப்புகள் பற்றிக் கூறுக.

---



# TAMIL NADU OPEN UNIVERSITY

Chennai – 15

## SPOT ASSIGNMENT - 1

Programme Code No	: 224
Programme Name	: B.Com (BANK MANAGEMENT ) FINANCIAL SERVICES (BBM-13) –FIRST YEAR
Course Code & Name	: BBM-13
Batch	: CY 2019
No.of Assignment	: One Assignment for Each 2 Credits
Maximum Marks	: 100
Weightage	: 25%

### Part – A (4 x 10 = 40 Marks)

Answer the following in 200 words each. Each question carries 10 marks

1. What are the constituent of a financial service market?

நிதிச் சேவை சந்தையின் உறுப்பு நிறுவனங்கள் யாவை?

2. State the objectives of SEBI.

SEBI யின் நோக்கங்களைக் குறிப்பிடுக.

3. What are the features of hire purchasing?

வாடகை கொள்முதலின் இயல்புகளை குறிப்பிடுக.

4. Write a note on credit rating.

கடன் தர மதிப்பீடு குறித்து குறிப்பு வரைக.

**Part – B (2 x 30 = 60 Marks)**

**Answer any two of the questions given below in 1000 words each.**

5. Discuss the importance of financial services.

நிதிச் சேவையின் முக்கியத்துவத்தை விவாதி.

6. Describe the functions of merchant banking.

வியாபாரவங்கியியலின் பணிகளை விவரி.

7. What are the different steps involved in factoring finance?

கடன் வசூல் சேவை நிதியின் பல்வேறு படி நிலைகள் யாவை?

---